

Chezhumai

செழுமை



TIST India



T I S T F a r m e r s H e l p W o r l d w i d e P r o b l e m

The International Small Group & Tree Planting Program

TIST India: 19/8, Lake View Road, Kottur, Chennai 600 085, Tamil Nadu, India
Phone : +91 44 42188438 / Mobile: +91 9840299822 / Email: josephrexon@tist.org

HELPLINE

For any information or help
Dial 9003020836 / 9003020837

If you have any difficulty in
TIST Program dial 9840299822

Our landline: +91 44 42188438

Our email: josephrexon@tist.org

Our address: 19/8, Lake View
Road,

தொழில் முறை உதவி

எந்த தகவல் அல்லது உதவிக்கு
9003020836 / 9003020837 ஐ டயல்
செய்யவும்.

டி.ஐ.எஸ் டி திட்டத்தில் உங்களுக்கு
ஏதாவது கஷ்டம் இருந்தால்
9840299822 ஐ டயல் செய்யவும்

எங்களது தொலைபேசி
+91 44 42188438

எங்களது மின் அஞ்சல் (ஈ-மெயில்)
josephrexon@tist.org

எங்களது விலாசம்
19/8, ஏரிக்கரைச் சாலை, கோட்டூர்
சென்னை 600085.

இலைகளை கத்திரித்து விடாதீர்கள்

ஒவ்வொரு இலையின் வெளிப்பகுதியில் அனேகமான சிறுசிறு துவாரங்கள் உள்ளன. இந்த துவாரத்தின் வழியே இலைகள் கரியமில வாயுவை உள்வாங்கி கொள்கின்றன ஒளிச்சேர்க்கை என்கிற ஒரு செயல்முறை மூலம் இலைகள் தூரிய ஒளியின் உதவியோடு இந்த கரியமில வாயுவையும் தண்ணீரையும் சேர்த்து மரத்திற்கு தேவையான உணவை தயாரிக்கின்றது. இந்த ஒளிச்சேர்க்கை என்கிற செயல்முறை நடந்தால் தான் மரத்திற்கு உணவு கிடைக்கும், மரமும் நன்கு வளரும். மரத்தில் இலைகள் இல்லை என்றால் எவ்வாறு மரத்திற்கு சத்தி கிடைக்கும். ஒரு சில உறுப்பினர்கள் தவறான செயல் முறையை கடைப்பிடிக்கிறார்கள், அதாவது இலைகளை கத்திரித்து விட்டால் மரங்கள் வேகமாக வளரும் என்று தவறான செயல்முறையை கடைப்பிடிக்கிறார்கள், இது தவறு. மரங்கள் வளர்க்கும் போது தவறான செயல்முறைகளை கடைப்பிடிக்க வேண்டாம். உங்களுக்கு தேவையான சந்தேகங்களை உங்களது TIST ஒருங்கிணைப்பாளர்களிடம் கேளுங்கள், அவர்கள் வனத்துறையிடம் ஆலோசனை பெற்று உங்களுக்கு நல்ல பதில் அளிப்பார்கள்.

Do not trim the healthy leaves?

Leaf has lot of tiny openings outside, through which carbon dioxide is taken in. Also, leaf intakes lot of sunlight. Through photosynthesis process, leaf uses sunlight to make glucose from carbon dioxide and water. Glucose is tree's energy source, which helps the tree to grow. Some members have a wrong idea that if the leaves are trimmed, the trees grows taller, no that is wrong. If leaves are trimmed, the energy producing process will not happen and the tree will not grow. Do not do any wrong act on your trees, for all your queries on tree management, seek your TIST coordinator, they will provide you good answer with the expertise from Forest Department.



Teak trees without trimming of leaves, all green
இலைகளை கத்திரித்து விடாத தேக்கு மரங்கள்,
பசுமை தோற்றம்

Mulching Protects Soil

It is so unfortunate that we almost lost the climate cycle. Rain, which is most essential is getting scarce year by year and summer, the hotter period of the year is expanding. In Tamil Nadu, we can expect some rain between October and December. Leaving the land open will lead to soil erosion during rain. Rain falls down on the ground with speed and blows the soil particles; the top soil gets washed away into drainage. We do not have good vegetation in our land to protect this soil erosion during coming rainy season. What to do? How to protect the soil from heavy rain when there is no vegetation? Mulching not only enriches the soil, but also protects the soil from erosion during rainy season. Mulch takes the force of the rain and allows the water seep into the soil slowly. Mulch stores lot of water in it and it protects moisture from getting evaporated.

Mulching is cost free; use your agriculture waste, grasses and weeds to create Mulch. Regular Mulching will maintain the moisture and prevent soil erosion.

What does the FEO of Krishnagiri District say about TIST Program?

Improves the socio-economic situation of the region and improves the financial condition of small and marginal farmers.

TIST யின் திட்டத்தைப்பற்றி கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த வனவிரிவாக்க அலுவலர் (FEO) என்ன கூறுகிறார்?

இந்த திட்டம் நடைபெறும் பகுதியில் சமூகவியலில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது மற்றும் சிறுகுறு விவசாயிகளின் வருமானத்தையும் பெறுகுகிறது.

மல்சிங் என்ற முறையால் மண் அரிப்பை தடுக்கலாம்

இயற்கையாக உள்ள இயல்பான வானிலை தற்போழுது இல்லை, இது நமக்கு ஏற்பட்ட பெரிய துரதிஷ்டம். மழை நமக்கு செழுமையை கொண்டு வரும் ஆனால் வருடம் தோறும் மழை குறைந்து கொண்டே வருகிறது. அதே நேரத்தில் வெயில் காலம் அதிகரிக்கிறது. தமிழ்நாட்டில் அக்டோபர் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதத்திற்குள் மழை எதிர்பார்க்கலாம். தாவரங்கள் இல்லாத நிலங்களில் மழைகாலங்களில் மண் அரிப்பு ஏற்படலாம். மழை துளிகள் வேகமாக நிலத்தில் விழும் பொழுது நிலத்தின் மேல் பகுதியில் உள்ள மண் அசையப்படுகிறது மற்றும் இவை தண்ணீரில் அடித்து செல்லப்படுகிறது. நிலங்களில் நல்ல தாவரங்கள் இல்லாத காரணத்தால் இதை போன்ற மண் அரிப்பை தடுக்க முடியாமல் போய்விடுகிறது. இதற்கு என்ன செய்வது? தாவரங்கள் இல்லாத நிலங்களில் எவ்வாறு மண் அரிப்பை காப்பது .. மல்சிங், அதாவது சறுகு மற்றும் கூளம் முதலிய பொருட்களை கொண்டு நிலங்களில் உள்ள மண் வளத்தை மேம்படுத்துவது ஒரு நல்ல முறையாகும், இதை மல்சிங் என்று கூறுவார்கள் சறுகு மற்றும் கூளம் முதலிய பொருட்கள் மண் வளத்தை அதிகரிக்கும் அதே நேரத்தில் மண் அரிப்பையும் காக்கும். வேகமாக விழும் மழை துளிகள் இந்த கூளத்தின் மேல் பகுதியில் தான் விழுகின்றன. இந்த கூளம் வேகமாக விழும் மழை துளியை அதன் மேல் வாங்கிகொண்டு கீழே உள்ள மண் பகுதிக்கு தண்ணீரை மெதுவாக போக செய்யும். மேலும் சறுகு மற்றும் கூளப்பொருட்கள் அதிகமான தண்ணீரை அதன் உள் சேகரித்து வைக்கும், மற்றும் நிலத்தின் ஈரத்தன்மையை காக்கும்

மல்சிங் செயல்முறையில் பணச் செலவு செய்ய தேவையில்லை. உங்களிடத்தில் உள்ள விவசாய கழிவு பொருட்கள், புல்வகைகள், செடிவகைகள் எல்லாம் சேர்த்து உங்களது நிலத்தின் மேல் பரப்பினாலே போதும். இந்த நல்ல செயல் முறையை தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உங்கள் நிலத்தின் மண் வளத்தை காக்கலாம் அதே நேரத்தின் மண் அரிப்பையும் காக்கலாம்.

Selvam Small Group of Thirupathur Center

We are following the best practices of TIST at Kuvalkuttai village of Thirupathur Center. We have 3 acres of land, which is very close to the hill. Since we do not have enough water and our soil is mixture of pebble type stones, we were not able to do agriculture in a good way. TIST Program is a godsend one to our village, yes we have joined the TIST Program and planted about 1,055 teak trees in our 3 acres of land. We have divided our land into three groves namely, Mani, Samipillai1, and Selvam to remember the groves name easily. We have started to receive the voucher payment for our live trees from TIST and we thank TIST for this good income generating program. Groundnut and Corn is our favourite intercrops, through which, we are getting good yield. We are using cowdung compost, which is helping to get good yield from the intercrops and yes, our trees are also growing well.

திருப்பத்தூர் மையத்தை சேர்ந்த செல்வம் சிறுகுழு

கூவல்குட்டை என்கிற கிராமத்தில் TIST யின் சிறந்த செயல் முறைகளை நாங்கள் கடைப்பிடித்து வருகிறோம். இந்த கிராமம் திருப்பத்தூர் மையத்தை சார்ந்தது எங்களிடம் மூன்று ஏக்கர் நிலம் மலைக்கு மிக அருகில் உள்ளது. போதிய தண்ணீர் வசதி இல்லாத காரணத்தினாலும், எங்கள் நிலத்தின் மண் வளம் மோசமாக உள்ளதால் எங்களால் விவசாயம் செய்ய முடியவில்லை. TIST திட்டம் எங்கள் கிராமத்திற்கு கடவுள் கொடுத்த ஆசிர்வாதமாக நினைக்கிறோம், நாங்கள் TIST திட்டத்தில் சேர்ந்து எங்களது மூன்று ஏக்கர் நிலங்களில் 1055 தேக்கு மரங்களை நடவு செய்து உள்ளோம். எங்களது நிலத்தை மூன்று தோப்புகளாக பிரித்து உள்ளோம், இந்த தோப்புகளுக்கு மணி, சாமிபிள்ளை மற்றும் செல்வம் என்ற பெயர் வைத்து உள்ளோம் TIST யில் இருந்து ஊக்கதொகை (பற்றுச்சீட்டு) பெற தொடங்கி விட்டோம். இந்த நல்ல வருமானம் தரும் திட்டத்திற்காக TISTக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். எங்களுக்கு பிடித்த ஊடுபயிர் வேர்கடலை மற்றும் சோளம், இதனை ஊடுபயிராக பயிரிடுவதால் எங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. இயற்கை உரமான மட்டுசாணத்தைதான் நாங்கள் எங்களது தோப்புகளுக்கு பயன்படுத்துகிறோம். இந்த இயற்கை முறை உரத்தை பயன்படுத்துவதால் மரங்கள் நன்கு வளர்கிறது மற்றும் ஊடுபயிரிலும் நல்ல வருமானம் கிடைக்கிறது..



Members of Selvam Small Group all happy in their grove
செல்வம் குழு உறுப்பினர்கள் அவர்களின் தோப்பில் மகிழ்ச்சியாக காணப்படுகிறார்கள்.

Kanjana Small Group of Thirupattur Center

We are from Kanavaiputhur village, which is very close to hill and we have our own land on top the hill. Last year, Rajvel, TIST Coordinator demonstrated the tree quantification process in one of the meeting and explained importance of tree quantification. When Rajvel came to our groves to quantify our trees, we saw the quantification equipments like GPS, Palm, Digital Camera, etc. and the actual quantification work, we were amazed. Last quantification of our groves was done on 7th August 2009. Yes, now we realize the importance of planting trees and maintaining them. We are proud to say that, we have dedicated about 4 acres of land for TIST Program, in which, we have planted two different trees species like 604 Teak and 290 Red Sandalwood in two different groves.

திருப்பத்தூர் மையத்தை சார்ந்த காஞ்சனா சிறுகுழு

நாங்கள் கனாவயப்புத்தூர் கிராமத்தை சார்ந்தவர்கள், இந்த கிராமம் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.. எங்கள் நிலங்கள் மலைக்கு மேல் பகுதியில் உள்ளது சென்ற வருடம் கணுக்கூட்டங்களில் திரு. ராஜ்வேல், TIST ஒருங்கிணைப்பாளர் எங்களுக்கு மரங்கள் கணக்கு எடுக்கும் முறையை மற்றும் மரங்கள் கணக்கெடுப்பின் முக்கியத்துவத்தை விளக்கினார். ராஜ்வேல் அவர்கள் எங்களது தோப்புகளில் வந்து கணக்கெடுக்கும் போது, கணக்கெடுப்பின் கருவிகளான GPS, Palm, Digital Camera போன்ற கருவிகளை பார்த்தோம் மற்றும் கணக்கெடுப்பை நேராக கண்டோம், பெரிதும் வியப்படைந்தோம், 7.8.2009 அன்று எங்களது தோப்புகளை கடைசியாக கணக்கெடுத்தார்கள் கணக்கெடுப்பின் முக்கியத்துவத்தை மற்றும் மரங்களின் பராமரிப்பை பற்றி தெரிந்துகொண்டோம். TISTயின் திட்டத்திற்காக எங்களது 4 ஏக்கர் நிலத்தில் மரங்கள் நடவு செய்து உள்ளோம் என்பதை நினைக்கும் போது எங்களதுக்கு மிகவும் மகிழ்ச்சி மற்றும் மனநிறைவாக உள்ளது.. எங்களது 4 ஏக்கர் நிலத்தில் 604 தேக்கு மற்றும் 290 சிவப்பு சந்தனம் மரங்களை நடவு செய்துள்ளோம்.



Members of Kanjana Small Group all happy in their grove

காஞ்சனா குழு உறுப்பினர்கள் அவர்களின் தோப்பில் மகிழ்ச்சியாக காணப்படுகிறார்கள்

Since our land is on top of the hill, intercrops cannot be done regularly, because watering the groves is very difficult. We are using cow dung and goat manure for our tree groves.

எங்களது நிலங்கள் மலைபாங்கான பகுதியில் உள்ளதால் ஊடுபயிர் நன்றாக தொடர்ந்து செய்ய இயலாது ஏனெனில் தண்ணீர் மிக குறைவு. அப்பகுதிகளில் நாங்கள் மாட்டு சாணம் மற்றும் ஆடுகளின் உரத்தை தான் எங்கள் மரங்களுக்கு பயன்படுத்துகிறோம்.



Teak tree grove of Kanjana
காஞ்சனா குழு தேக்கு மரங்கள்

What does the Conservator of Forests of Villupuram District say about TIST Program?

This project will improve the tree growth and hence this project should be implemented throughout Tamil Nadu

TIST யின் திட்டத்தைப்பற்றி விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்த வனப்பாதுகாவலர் என்ன கூறுகிறார் ?

இந்த திட்டம் மரங்களின் பரப்பளவை அதிகாரிக்கிறது அதனால் இந்த திட்டத்தை தமிழகம் எங்கும் செயல்படுத்த வேண்டும்.

Noteworthy points from Selvam and Kanjana Small group to follow

- ☞ Use the land effectively for growing trees
- ☞ Use longstanding trees for good and continuous carbon revenue
- ☞ Use the tree groves effectively to grow intercrops for additional income
- ☞ Use natural manure from goat and cow dung

செல்வம் மற்றும் காஞ்சனா சிறுகுழுவினரின் கடைபிடிக்கவேண்டிய ஆர்வத்தை துண்டும் கருத்துகள்

- ☞ பயன் கொள்ளத்தக்க முறையில் நிலங்களில் மரங்கள் நடவு செய்யலாம்
- ☞ பயன் கொள்ளத்தக்க முறையில் நீண்ட கால மரங்களை நடவு செய்து நீண்ட காலத்திற்கு கரியமில வருமானத்தை பெறலாம்.
- ☞ பயன் கொள்ளத்தக்க முறையில் மரங்களுகிடையே ஊடுபயிர் செய்து கூடுதல் வருமானத்தை பெறலாம்.
- ☞ மாட்டு சாணம் மற்றும் ஆட்டு எறு போன்ற இயற்கை உரத்தை பயன்படுத்தலாம்

What does the Chief Conservator of Forests, Forest Extension say about TIST Program?

TIST is a wonderful project and it helps to involve more number of people in tree growing activity and sustained maintenance of plantation.

TIST யின் திட்டத்தை பற்றி தலைமை வனபாதுகாவலர் (வனவியல் விரிவாக்க மையம்) என்ன கூறுகிறார் ?

TIST பெரிதும் மனநிறைவை அளிக்கிறது. அனேக விவசாயிகளை மரம் நடவு செய்ய ஊக்கப்படுத்துகிறது மேலும் மரங்களை நீண்ட காலங்களுக்கு பராமரிக்க உதவுகிறது.



Chief Conservator of Forests answering all the questions and doubts of TIST members in detail

தலைமை வனபாதுகாவலர் TIST உறுப்பினர்களின் கேள்வி மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார்

Significant tips to note while practicing goat farming

Presently, the goat manure has become very valuable. Members who have goat can collect the goat waste and prepare good goat manure, which can be used for their groves and sold for good cash too. One way it is a good practice to have goats and use their waste for manure, but in the other way, goats have a very bad reputation of degrading the environment. Members will have to take utmost care while grazing the goats, so that, the goats do not graze over the cultivated area or newly planted trees.

ஆடுகளை வளர்க்கும் பொழுது சில முக்கியமான மற்றும் கவனத்திற்குரிய கருத்துகளை பின்பற்ற வேண்டும்.

தற்போழுது ஆட்டு எறு நல்ல விலைக்கு போகும் ஓர் இயற்கை உரம் ஆகும். ஆடுகளை வளர்க்கும் உறுப்பினர்கள் அதன் எறுவை சேகரித்து தங்களது மரத்தோப்புகளுக்கு பயன்படுத்தலாம் மற்றும் நல்ல விலைக்கும் விற்கலாம். ஓர்வழியில் ஆடுகளை வளர்த்து ஆட்டு உரத்தை பயன்படுத்துவது நல்லதொரு செயலாகும், ஆனால் ஆடுகள் காடுகளை அழித்துவிடும். ஆடுகளை வளர்க்கும் பொழுது அவைகளினால் பசுமைக்கு எந்த ஒரு சீற்றமும் ஏற்படாத வழியில் வளர்க்க வேண்டும்.



Mr.P.Janakiraman, Thiruvallur Coordinator answering all the questions and doubts of Small Group members at Thiruvallur

திரு. P. ஜானகிராமன், திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த ஒருங்கிணைப்பாளர் உறுப்பினர்களின் கேள்வி மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார்

Message from Vellore Coordinator

Increasing tree cover and maintaining them is equal to performing good agriculture. Destroying the trees and just concentrating on agriculture will not help. Since I am basically from a farmer's family, I have seen the worse effect on agriculture due to less rain fall because of destroying trees. Now I am in TIST as a Coordinator working for Vellore District and encouraging the farmers to plant trees. Farmers in Vellore District are showing good interest in TIST Program and several of them have joined in as Small Groups. All the members from Vellore are showing keen interest in all the activities of TIST, from planting trees to attending all the meetings of TIST. I am confident by end of this year, we will be increasing the tree numbers by three times in Vellore District. I request all the members to introduce their relatives and friends to TIST Program, which will lead us to develop a good healthy environment.

வேலூர் ஒருங்கிணைப்பாளரிடமிருந்து ஓர் செய்தி

அதிகமான மரங்களை நடவு செய்வது நல்ல விவசாயம் செய்வது போன்ற ஓர் காரியமாகும். மரங்களை முற்றிலுமாக அழித்துவிட்டு விவசாயத்தை மற்றும் கடைபிடிப்போம் என்று நினைத்தால் அது நமக்கு எந்த வித நன்மையும் தராது. நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். மரங்களை அழித்தால் நல்ல மழை கிடைக்காது, நல்ல மழை இல்லை என்றால் நல்ல முறையில் விவசாயம் செய்ய முடியாது, இதை நான் என் வாழ்க்கையில் கண்டுகொண்டேன். வேலூர் மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் TIST திட்டத்திற்கு நல்ல ஆர்வம் காட்டி வருகிறார்கள், அனேக விவசாயிகள் சிறுகுழுக்களாக TIST யில் சேர்ந்துள்ளார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள எல்லா குழு உறுப்பினர்களும் TIST யின் எல்லா பயிற்சி முறைகளிலும், அதாவது இம்மரங்கள் நடவதில் இருந்து கண்கூட்டங்களில் பங்குகொள்வது வரை நல்ல ஆர்வம் காட்டி வருகிறார்கள். நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன், இந்த வருட முடிவுக்குள் வேலூர் மாவட்டத்தில் தற்போழுது உள்ள மர எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிக்கும். எல்லா உறுப்பினர்களுக்கும் ஓர் வேண்டுகோள், எல்லோரும் உங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் TIST திட்டத்தில் சேர ஊக்கப்படுத்துங்கள், இது நல்ல சுற்றுப்புறகூழலை உருவாக்க உதவும்.



Mr. Rajvel, Vellore Coordinator is explaining about SGMR to the members at Mambakkam Village திரு. ராஜ்வேல், வேலூர் மாவட்டத்தை சார்ந்த ஒருங்கிணைப்பாளர் SGMR பற்றி மாம்பாக்கம் கிராமத்தை சார்ந்த உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்கிறார்

டிஐஎஸ்டி நிகழ்வில் பங்குகொள்ள அங்கத்தினர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய தகுதிகள்

1. ஒவ்வொரு சிறு குழுவிலும் குறைந்தது மூன்று வெவ்வேறு குடும்பங்களை சார்ந்த 6 முதல் 12 உறுப்பினர்கள் இருக்க வேண்டும்.
2. ஒவ்வொரு சிறு குழுவும் குறைந்தது 1,000 உயிர் மரங்களை, டிஐஎஸ்டியில் சேர்ந்த ஒரு வருடத்திற்குள் வளர்க்க வேண்டும்.
3. டிஐஎஸ்டியில் சேர்ந்து ஐந்து வருடங்களுக்குள் குறைந்தது 5,000 உயிர் மரங்களை கொண்டிருக்க வேண்டும்.
4. உங்கள் சிறு குழு ஒவ்வொரு வருடமும் 20, வருடங்களுக்கு அழிந்த அல்ல விழுந்தபோன மரங்களின் இடத்தில் புதிய மரங்களை வளர்க்க வேண்டும்.
5. எல்லா சிறு குழுவும் கீரீன்ஹவுஸ் உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும்.
6. டிஐஎஸ்டி ஒரு வருடத்திற்கு ஒரு உயிர் மரத்திற்கு ரூ.1.50 (US \$0.03) கொடுக்கும் (கீரீன் ஹவுஸ் உடன்படிக்கையை படித்து மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்).
7. புதர்கள் அல்லது 4மீ உயரத்திற்கு குறைவாக வளரும் இனவகை மரங்களை டிஐஎஸ்டி மரமாக கணக்கில் எடுத்து கொள்ளாது.
8. 2மீஇடைவெளிக்கும் குறைவாக பயிரிடப்படும் மரங்கள் கணக்கில் எடுக்க இயலாது.
9. 10 வருடங்கள் அதற்கு மேல் வளர்ந்த மரங்களையே டிஐஎஸ்டி அறுவடை செய்ய அனுமதியளிக்கும். எனினும் ஒரு வருடத்திற்கு 5 சதவிகிதத்திற்கு மேலாக அறுவடை செய்ய கூடாது.
10. ஒவ்வொரு சிறு குழுவும் 33 சதவிகிதத்திற்கும் குறைவாகவே குறுகியகால மரங்கள் இருக்கவேண்டும். (உ.த. தைலமரம்) தற்பொழுதிய குழுக்கள் 33 சதவிகிதத்திற்கு மேல் குறுகியகால சழற்சி முறை மரங்களை வளர்ப்பின் அவர்கள் 5 வருடம் (2012) வரை கூடுதலான மரங்களை வளர்க்க காலம் கொடுக்கப்படும். அல்லது இந்த தகுதியடையும் வரை மரங்களை அறுவடை செய்ய இயலாது.
11. டிஐஎஸ்டி சிறு குழுக்கள் ஆண்டிற்கு ஒரு முறை கட்டாயமாக ஆய்வாளர்களை அழைத்து தங்கள் தோப்பினை ஆய்வு செய்து கொள்ள வேண்டும். இவர்கள் மற்ற சிறு குழுவினரோடு சேர்ந்து ஆய்வின் பொழுது, ஆய்வாளர்களுக்கு உணவும், தங்கும் இடமும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
12. சிறு குழு அங்கத்தினர் ஒன்றாக கூடி தங்களின் பயிற்சி முறைகளையும், ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு வாரமும் சந்திக்க இயலாவிட்டால் மாதம் ஒரு முறையாவது சந்திக்க வேண்டும்.
13. சிறு குழு அங்கத்தினர் தாங்கள் மரங்களை வளர்க்கும் நிலத்தின் உரிமை சான்றினை அளிக்க வேண்டும்.
14. குழுவின அங்கத்தினர்கள் டிஐஎஸ்டி பயிற்சியில் பங்கு கொண்டு மற்ற குழுக்களுடன் தங்களின் சிறப்பு பயிற்சி முறைகளை பகிர்ந்து கொள்ளவேண்டும்.
15. உங்கள் சிறு குழு உள்ள பகுதியில் மற்ற சிறு குழுக்களும் நடந்து செல்லும் தூரத்தில் அமைந்திருக்க வேண்டும். ஒரு வருடத்திற்குள் 100,000 மரங்களும் 5 வருடங்களுக்குள் 300,000 மரங்கள் வளர்க்கும் தகுதியும் கொண்டிருக்க வேண்டும்.